

 Ernst & Young
Chartered Accountants
201, De Saram Place
P.O. Box 101
Colombo 10, Sri Lanka

Tel: +94 11 246 3500
Fax (Gen): +94 11 269 7369
Fax (Tax): +94 11 557 8180
Email: eysl@lk.ey.com
ey.com

APAG/W/DPL/IP/AD

**INDEPENDENT AUDITOR'S REPORT
TO THE SHAREHOLDERS OF SOFTLOGIC FINANCE PLC**

Report on the audit of the financial statements

Opinion

We have audited the financial statements of Softlogic Finance PLC ("the Company"), which comprise the statement of financial position as at 31 March 2023, and the statement of comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the year then ended, and notes to the financial statements, including a summary of significant accounting policies.

In our opinion, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2023, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). Our responsibilities under those standards are further described in the Auditor's responsibilities for the audit of the financial statements section of our report. We are independent of the Company in accordance with the Code of Ethics issued by CA Sri Lanka (Code of Ethics) and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

We draw attention to Notes 41.5 and 44 to the financial statements which discusses compliance with regulatory requirements and corrective actions taken by the Company. Our opinion is not modified in respect of this matter.

Key audit matters are those matters that in our professional judgment, were of most significance in the audit of the financial statements of the current period. These matters were addressed in the context of the audit of the financial statements as a whole, and in forming our opinion thereon, and we do not provide a separate opinion on these matters. For each matter below, our description of how our audit addressed the matter is provided in that context.

We have fulfilled the responsibilities described in the Auditor's responsibilities for the audit of the financial statements section of our report, including in relation to these matters. Accordingly, our audit included the performance of procedures designed to respond to our assessment of the risks of material misstatement of the financial statements. The results of our audit procedures, including the procedures performed to address the matters below, provide the basis for our audit opinion on the accompanying financial statements

தேர்தல் நெடுக்கப்பட்ட செயல்திறன் குறிகாட்டிகள்				
2023 மார்ச் 31 திகதிக்கு உள்ளவாறு (தணிக்கை செய்யப்பட்டது)				
விடயம்	31/03/2023		31/03/2022	
	திகதிக்கு உள்ளவாறு	திகதிக்கு உள்ளவாறு	திகதிக்கு உள்ளவாறு	திகதிக்கு உள்ளவாறு
	உண்மை	தேவையாவது	உண்மை	தேவையாவது
வழங்குமுறைப்படுத்தல் ஸ்தலதளப் போதுமை				
அடுக்கு 1 ஸ்தலதள போதுமை விகிதம்	-1.1%	8.5%	7.1%	7.0%
மொத்த ஸ்தலதள போதுமை விகிதம்	0.6%	12.5%	12.1%	11.0%
வைப்பு பொறுப்புக்குட்பட்ட ஸ்தலதள நிலிய விகிதம்	17.8%	10.0%	27.6%	10.0%
கடன் சொத்துப்பட்டியலின் தூள் (%)				
மொத்தச் செயற்பாடாக கடன்களின் விகிதம்		37.4%		27.2%
தேதிய செயற்பாடாக கடன்களின் விகிதம்		10.9%		6.0%
மைய ஸ்தலதள விகிதத்திற்கான தேதிய செயற்பாடாக		79.0%		26.5%
கடன்களின் விகிதம்		62.5%		62.4%
கூலிப்பதன்மை (%)				
தேதிய வட்டி இலாபம்		0.1%		5.8%
சொத்துக்கள் மீதான வருவாய்		-12.6%		-4.0%
பங்குரிமை ஸ்தலதளம் மீதான வருவாய்		-90.8%		-25.3%
வருமானத்திற்கான செலவு விகிதம்		508.0%		83.0%
திரவத்தன்மை (%)				
தேவையான திரவச் சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100%)		132.2%		101.1%
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்		12.8%		9.0%
விகிதப்பாங்கு தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை		30		33
வெளிவாரி கொடுகடன் தரமீடல்		*		[SL] BB (Stable)
கடந்த 6 மாதங்களில் விதிக்கப்பட்ட வழங்குமுறைப்படுத்தல் தகவல்கள் (ரூ)				
தொகை (ரூ.மில்லியனில்)		-		-
வழங்குமுறைப்படுத்தல் வைப்புக் கட்டுப்பாடுகள்				
மொத்த வைப்புக்கள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)		12,500		-
வைப்புக்களைக் குறைத்தல் - 2023 செப்டம்பர் 30க்குள் (ரூ.மில்லியன்)		3,500 **		-
வைப்புக்களை முடக்குதல்		-		-
வழங்குமுறைப்படுத்தல் கடன்பாடுகள் கட்டுப்பாடுகள்				
மொத்த கடன்பாடுகள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)		***		-
கடன்பாடுகள் சொத்துப்பட்டியல்கள் அளவைக் குறைத்தல் மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்லியன்)		-		-
கடன்பாடுகளின் முடக்கம்		-		-
வழங்குமுறைப்படுத்தல் கடன்வழங்கல் கட்டுப்பாடுகள்				
மொத்தக் கடன் வழங்கல் சொத்துப்பட்டியல் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)		15,500		-
கடன் கோப்புமுறையைக் குறைத்தல் - 2023 செப்டம்பர் 30க்குள் (ரூ.மில்லியன்)		2,000 **		-
புதிய கொடுகடன் வசதிகளை வழங்குதல் அத்துடன் / அல்லது ஏற்கனவே உள்ள கொடுகடன் வசதிகளின் தவணைக் காலத்தை நீடித்தல் மீதான கட்டுப்பாடுகள்		-		-
வேறு வேதனும் வழங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள்				
தொகை (ரூ.மில்லியனில்)		-		-

*** இலங்கை மத்திய வங்கி, 2023 ஏப்ரல் 10 ஆம் திகதி, வர்த்தக ஆய்வகங்கள் ஊடாக (திரைத் தட்டியுடன்) கடன் பெறுவதற்கு, ரூபா 5,600 மில். என்ற உச்சவரம்பை நிர்दिதத்துள்ளதன், 2023 யூலை 10 ஆம் திகதி, ரூபா 4,600 மில். ஆகக் குறைந்துள்ளது.

உறுதியுறுத்தல்கள்:
 சொட்டெய்லிப் பிளான்ஸ் பிளாஸ் இன் பிரதம நிர்ணயவெற்று அறிவிக்க, நிதித் தலைவர மற்றும் பதில் இணைக்க அறிவிக்க ஆகிய கீழே தகவல்களப்படுத்திள்ள நாம் கூட்டாட்சி எண்ணு பகசிப்பிள்ளும்கு
 அ) வறுத்திர்ப்பிட்ட கூற்றுக்கள் இலங்கைக் குத்திய வசூதிப்பிளான் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரையிலக்கணக்கான இணைக்க செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
 ஆ) இந்த அறிவிக்கைகள் உள்ள தகவல்கள் சொட்டெய்லிப் பிளான்ஸ் பிளாஸ் நிதித் தலைவர கையாடப்பட்ட நிதித்தகவல் அறிக்கைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

<p>Ms. இவேன்ஸ் ப்ரொஹியர் (ஓபபம்) பிரதம தினரவேற்று அதிகாரி திகதி : 11/08/2023</p>	<p>தேவாந்த டி அல்விஸ் (ஓபபம்) நிதித் தலைவர் திகதி : 11/08/2023</p>	<p>தினேஸ் சிவகுரு (ஓபபம்) பதித் இணக்க அதிகாரி திகதி : 11/08/2023</p>
---	---	---

பணிப்பாளர்கள் சபை: சபையின் பணிப்பாளர்கள்: டி.பி.ரெங்கநாதன் (தலைவர்),
எச்.கே.கைமல், ஏ.சீ.எம்.பிள்ளைண்டோ, ஏ.சீ.எம்.லாபர், பி.ரவணிகேசர, எச்.எஸ்.எஸ்.சுப்பிர, ஆர்.ஜே.பெரேரா
Date of incorporation: 24/08/1999 Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance
Business Act No: 42 of 2011

Other information included in the 2023 Annual Report

Other information consists of the information included in the Company's 2023 Annual Report, other than the financial statements and our auditor's report thereon. Management is responsible for the other information. The Company's 2023 Annual Report is expected to be made available to us after the date of this auditor's report.

Our opinion on the financial statements does- not cover the other information and we will not express any form of assurance conclusion thereon.

Responsibilities of management and those charged with governance for the financial statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

Auditor's responsibilities for the audit of the financial statements

Our objectives are to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with SLAUS will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with SLAuSs, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. We also:

1. Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
2. Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal controls.
3. Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.
4. Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
5. Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.

We also provide those charged with governance with a statement that we have complied with ethical requirements in accordance with the Code of Ethics regarding independence, and to communicate with them all relationships and other matters that may reasonably be thought to bear on our independence, and where applicable, related safeguards.

From the matters communicated with those charged with governance, we determine those matters that were of most significance in the audit of the financial statements of the current period and are therefore the key audit matters. We describe these matters in our auditor's report unless law or regulation precludes public disclosure about the matter or when, in extremely rare circumstances, we determine that a matter should not be communicated in our report because the adverse consequences of doing so would reasonably be expected to outweigh the public interest benefits of such communication.

Report on Other Legal and Regulatory Requirements

As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and, as far as appears from our examination, proper accounting records have been kept by the Company.

CA Sri Lanka membership number of the engagement partner responsible for signing this independent auditor's report is 1697.

~~chup~~

11 August 2023
Colombo

Partners: H M A Jayasinghe FCA FCGA, R N de Silva ACA FCGA, M S N A De Silva FCA, W R H De Silva FCA ACMA, M S Y A De Silva FCA, M S K R M Fernando FCA ACMA, N Y R L Fernando ACA
W B S P Fernando FCA FCGA, M S L K H Fonseka FCA, N D Gamage ACA FCGA, A P A Gunasekera FCA ACMA, A Herath FCA FCGA, D K Hulangamuwa FCA FCGA LLB (London),
M S G S Manatunga FCA, A J R Perera ACA ACMA, M P V K Sajeevani FCA, N M Sulaiman FCA ACMA, B E Wijesuriya FCA FCGA, C A Yalagala ACA ACMA

Principals: W S J De Silva BSc (Hons)-MIS MSc-IT, G B Goudian ACMA, D L B Karunathilaka ACMA, Ms. P S Paranavitane ACA ACMA LLB (Colombo), T P M Ruberu FCMA FCCA

A member firm of Ernst & Young Global Limited